


மாணிக்க

THOONDIL
Südasiens Büro
Große Heimstr. 58
4600 Dortmund 1

கவுடுக்கள்

சிறுகதை கவிதைத் தொகுப்பு



இது ஒரு கடல் பிரசரம்

padippakam

பாடிப்பகம்

ஓங்கள் கருத்து

மாதம் ஒரு சலுகையை வாசகரிகளுக்குத் தரப்புறப்பட்ட எமது பயணம் ஒரு வருடத்தையும் தான்றி என்னாற்ற வாசகரிகளையும் சந்தித்துள்ளது. பயணம் கடினமாக இருந்தாலும் மகிழ்ச்சியானதாக இருக்கின்றது. எமது நடநிலையும் பக்கம் சாராத கருத்தும் வாசகரிகள் மத்தியில் பலத்த வரவேற்றறைப் பெற்றுள்ளதைக் கண்டு ஆனந்தப்படுகின்றோம்.

எமது இந்த ஒருவருடப் பயணத்தைக் கொண்டாட விந்தச் சிறு நூலை வெளியிட்டு கவப்பதில் ஆனந்தமடைவின்றோம். எமது பல வசதியெங்கள் விந்தச் சிறு நூலைக் குறித்த காலத்தில் நினைத்த வடிவத்தில் வெளியிட்டு கைக்க முடியாது தடையாக இருந்தன. வித்திக்ய சிறுக்கைத் தொகுதிகளைக் கவிதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து வெளிக் கொண்டிருப்பு புலம் பெயர்ந்த வாழ்க்கைச் சுழலுக்குள் கிளைமறை காய்க் குழிந்திருக்கும் எழுத்தாளிகளைச் சமூகத்திற்குக் கொண்டு வரவும் அவர்களுடைய எழுத்துக்களை அய்வல்லுறும் எமது சகோதர அகதிகளுக்கு ஆறுதவளிக்கக் கூடிய வகையில் உதவலாம் என்றும் திட்டமிட்டுள்ளோம்.

புலம்பெயர்ந்த எழுத்தாளிகளின் தரமான ஆக்கங்களையும் வித்தகையை தொகுப்புகளாக வெளிக் கொணரவாம் என்றும் என்னியின்னோம். விந்தச் சிறுநூலை எமது சலுகையை வரவேற்றப்படு போல நீங்கள் வரவேற்பர்கள் என நம்புகின்றோம். விந்தச் சிறுநூலில் கிடம் பெற்றுள்ள கதைகள் கவிதைகள் முதான உங்களுடைய விமரிசனங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

21.6.92

சழியோட்டுகள்
(கடல் ஆசிரியர் குழு)

அனிந்துரை

மூன்று மாதங்களுக்கு முன்னர் ஜேரிமனியிலிருந்து விடுமுறைக்காக வந்த எனது ஆசிரிய நன்பங்கரைச் சந்தித்தேள். எங்களுடைய சந்திப்பில் புலம் பெயரிந்து வாழும் தமிழரிகளும் அவர்களது விவக்கிய முயற்சிகளும் பற்றியே உரையாடினோம். ஜேரிமனியில் காதுகமான விவக்கிய சமீசிகைகள் வருவதாகவும் அவற்றில் "கடல்" என்ற சமீசிகை பற்றியே தமிழர் பரவலாகக் கைதக்கின்றார்கள் என்பதை அறிந்து கொண்டேன்.

இந்தக் கடல் சமீசிகையை நானும் பாரிக்க வேண்டும் என்று விவாசம் தெட்ட தொடர்பு கொண்டேன். எனது விவாசத்தையும் எனது எழுத்தையும் கண்டதும் இந்தச் சமீயோடிகளில் கிருவரி எனது வகுந்தவரோதயா மாணவரிகள் என்பதை அறிந்து கொண்டேன். கடல் அனுப்பத் தொடர்ஸ்விய எனது மாணவரிகள் கடிக்கடி மடல் அனுப்பி ஆவோசனையும் கேட்கத் தொடர்ஸ்வினாரிகள்.

அன்மையில் வந்த மடவிய கடலின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடத் தாங்கள் சிறுநூல் ஒன்றை வெளியிட கிருப்பதாகவும் காதற்கு என்னை ஆசி வழங்குமாறும் கேட்டிருந்தனர். எனது மாணவரிகளின் எத்தகைய முயற்சியையும் நான் வரவேற்றவிரும்பேன். கிளிரு தபால் பெட்டிக்குள் ஒழுந்திருக்கும் விவரிகள் பவரிஸ்கமாக

விவாசம் தருபவரிகளாக விகரவிய வரக் கூடியதாக விவரிகளின் எழுத்துக்கள் புலம் பெயரிந்த விவக்கியத்தில் தாக்கத்தை உருவாக்கும் என நம்புகின்றேன். இந்தச் சிறுநூலில் சிறுக்கதைகளும் சிவ கவிதைகளும் கிருக்கின்றன. கிளிரு புலம்பெயரிந்த தமிழரிகளாவே எழுத முடியும். விவரிகளின் எழுத்துக்கள் புலம் பெயரிந்த நாட்டில் வாழும் தமிழுக் கழகத்திலும் பெயரிந்து வந்த புத்திலும் மனிதநேயத்தை ஏற்படுத்த வேண்டும் என எதிரபாரிக்கின்றேன்.

“முளைர் கடல் கொண்டதால் தமிழும் தமிழரும் அழிந்தனர். இன்று கிந்தக் கடல் கொண்டதால் தமிழும் தமிழரும் காப்பாற்றப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்”

தள்ளுவதனால் சான்றோள் எனக் கேட்ட தாயினும் மேலாகப் பெரிதும் மகிழ்ச்சியடைவின்றோ.

விவரிகள் எழுத்துக்கள் நிகலக்கட்டும்।

ஆசிக்ருட்டி

என்.சண்முகனிஸ்கம் B.A. Hones(London)

ஒய்வு பெற்ற ஆசிரியர்

பாராட்டுகர

துறைய காவப்பகுதிக்குள் பரவலாக எங்கும் பேசப் படுகின்ற சல்லிகையாகக் "கடல்" கிருப்பதை அறியும் போது ஒருசரியம் தாஸ்க முடியவிடுவது. மேலும் ஓராண்டு நிறைவேசி சிறுநூல் வெளியீட்டின் மூலம் கொண்டாடுவது வித்தியாசமாகவும் பாராட்டும் படியாகவும் உள்ளது.

கடல் சமுதாய சல்லிகை என்று தனிகளைப் பற்றிய கட்டியம் சொல்லி வருவதும் கின்று அதித் தமிழ்ச் சமுதாயத்திற்குள் எங்கும் எதிலுமாய் நிறைந்துள்ள நிலையும் பொருத்தமாய் கிருக்கின்றது.

இத்தகைய சிறுநூல்களை அடிக்கடி வெளிக் கொண்டுவதன் மூலம் புலம் பெயர்ந்துள்ள எழுத்தாளர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கக் கூடியதாக கிருக்கும். கிந்தசி சிறுநூல்களை விற்பதன் மூலம் கிடைக்கின்ற பண்டிதத்துச் சொந்தமண்ணில் தூயரூபம் எமது சொந்தசி சகோதரர்களுக்கு ஒரு வேகளைச் சாப்பாட்டுக்காவது உதவக் கடல் முளினிற்குமானால் "மணி" பெரிதும் மகிழ்ச்சியடையும் என்பதை மகிழ்ச்சியுடன் தொரிவித்துக் கொள்ளுகின்றேன்.

கடல் சல்லிகை பரவலாகி வருவது போல அவரிகளின் கிலக்கிய முயற்சியும் வெற்றின் பவளிகளும் சொந்த மணினுக்குப் பயனாக கமைய வேண்டும் என்று எதிர் பாரிக்கின்றேன். கடலின் முயற்சிகளைச் சக சல்லிகையாளி என்ற நிலையில் எனது வாழ்ந்துக்கொள்ளத் தொரிவித்துக் கொள்ளுகின்றேன்.

தோழமையுடன்,
வ. திவராஜா
ஆசிரியர் "மணி" சல்லிகை

விக்னா பாகியநாதனின்....

ஓரு தன்மானத்தின் தவிப்பு

காலைக் கநிரவள் தனி பொளினாளியைப் பரப்பி பளிப்படவத்தை விரட்டி அடித்துக் கொண்டிருந்தாள். ஜேரிமன் மக்களின் வாழ்க்கை யந்திரமேதாள் எனிபதை நிருபிப்பது போல் அமெந்த காலைக் காட்சிகளையும், மக்களின் சுறுசுறுப்பான் அகைவையும், வாக்ஞாஸ்களின் விகரைவையும் யள்ளல் வழியாகக் கவனித்துக் கொண்டு விருந்தாள் ராதிகா. ஜேரிமனிக்கு தனது குடும்பத்துடை ராதிகா வந்து ஏற்குறைய மூன்று மாதங்களுக்கு மேல் கிருக்கும். ஜேரிமனிய சட்ட திட்டங்கள், கலாச்சாரங்கள் ராதிகாவுக்கு விரக்தியையும், ஒரு வித வெறுப்பையும் ஏற்படுத்தினார். தனது திறமையால் படித்து மன்னேர நினைத்தவருக்கு ஜேரிமன் வாழ்க்கை மன உள்ளத்தையும், மழஸ்ஸிய அறிவு நிவையையும் அளிப்பதை அவளே உணர்ந்து கொண்டாள்.

உணர்வுகள் கிருள் கடைந்த நிவையிலே, அவளால் வாழுவிருக்கவும் முடியவில்லை. காரணம் குடும்பம் என்ற நொடரிபையும் உறவையும் அவள் தனித்துவி கொண்டிருந்தாள். ஒரு வயது நிரம்பிய மகள் நரிமதாவின் கல்வியைக் கவனிக்க வள்ளிய பொறுப்பு, அவளை வளர்க்க வேண்டிய கடமை, கணவளைப் பேண வேண்டிய கடமை என்ற சங்கிலிக்குள் அவளது உணர்வுகள் வியங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நரிமதாவின் படிப்பில் கவனம் எடுத்து, அவருக்கான பாடசாலை அழுமதி வேகவகைகளைக் கவனித்தாள். ஏதோ வந்து சேர்ந்து விட்டோம். ஒன்றாய் அந்த நாட்டு மொழியைக் கற்க வேண்டும். அது தவிரிக்க முடியாத ஒளிருதாள் எனிபதை உணர்ந்த ராதிகா முறைப்படி ககவ அலுவல்களையும் செய்து, ஜேரிமன் பாடசாலை ஓளிருவே நரிமதாவைக் கேரிப்பித்தாள்.

தாய் மொழியிலே ஒரளவு பாளித்தியம் பெற்ற ராதிகாவால் அந்திய நாட்டு மொழியான ஜேரிமள் மொழியைக் கிரவித்துக் கொள்ளும் தன்மை குறவாகத்தான் காணப்பட்டது. ஜேரிமள் மொழியை ஒரளவாவது பயில வேள்ளும் என்ற ஆரிவம் ராதிகாவுக்கு கிருந்த போன்னும் - அவளது வயது, மூன்றிலிரும் நிரம்பிய வேலைகள் போன்றவற்றால், அம் மொழியிலே கருத்து சீர்ந்துக் கவனிக்க முடியாமல் கிருப்பதை அவளே உணர்ந்து கொண்டாள். கிருந்தும் ஜேரிமள் வகுப்புகளுக்கு சென்று வரத் தவறவிழலை. நரிமநா ஆரம்பப் பாடசாலை ஒளிறித் தோட்டு கொண்டிருந்தாள். ராதிகாவின் கணவன் ரமேஷ், தாயகத்தில் தாள் படித்துப் பெற நினைந்த வேலைக்கு முரணாக ஏதோ வேலைக்காக பக்கறுப்பை நாட்சி சென்று வந்தாள். காவச் சக்கரம் தனது வேலையை ஒழுங்காகக் கவனித்துக் கொண்டிருந்தது. ஜேரிமளியில் வாழும் வெளி நாட்டவரிகளுக்கு பெரிய பதற்றத்தையும், கல்கத்தையும் திட்டிரளக் கொடுப்பது எது என்றால் அவர்களை நாடி வரும் வெளிகள் நிற, சாம்பல் நிறக் கடிதங்கள்தான் என்றால் ஒரளவுக்குப் பொருந்தும். ஒரு நாள் ராதிகா மகளைப் பாடசாலைக்கும், கணவனை வேலைக்கும் ஆஸ்பி யிட்டு, உணவுப் பொருள் வாஸ்தும் நோக்கத்தில் கடைக்குச் செயல் ஆயந்தமாகிக் கொண்டிருந்தாள். கதவு மனி விறிஸ்... விறிஸ்... என்று அவற்றே, பொத்தானை அழுந்திக் கதவைத் திறந்தபோது,

"ஆ மோகள், அயன் சிறைபளி போஸ்றி, பிற்ற டீர்சிறைபளி வியரி " எனக் கூறி அவளது கையொப்பத்தை வாஸ்விக் கொண்டு சென்றார் தபாற்காரர்.

பரபரப்புடன்... கிக் கடிதம் எள்ளவாக கிருக்கும் என எள்ளியவளாய் கடிதத்தைப் பிரித்தாள். பரிட்சயமான ஆஸ்வில் எழுத்துகள் போவ கிருந்தாலும், அதன் உள்ளடக்கத்தை அவளால் அறிய முடியவில்லை. அழுகையும் ஆத்திரமும் வந்தது. 'எனது அம்மாவைப் போன்ற நிலை எனக்கு வரக் கூடு என்றிருந்தேன். ஆளால் நாள் சீர்று அதற்கு ஆளாவி யிட்டேனே. கிக் கடிதத்தை யாரிடம் கொடுத்து வாசிப்பது? கிந்த நிலைமை வரக் கூடாது என்றுதானே கஸ்டப்பட்டு தாய் நாட்டில் படித்தேன். கிக் கடிதத்தை மகளிடம் காட்டினால், அதை அவள் ஒரளவு வாசித்தாலும் அதன் பொருளை விளங்கிக் கொள்ளும் அறிவு கிள்ளும் அவளிடம் வில்லை. வியவளவு காலமும் படிப்பு,

படிப்பு எனிறு என் காலத்தையே கரையவிட்ட நாள், விந்தகைத்தம் ஒளிரைக் கொண்டு ஜூரிமள் மொழி தெரிந்த கிளினாருவாரிடம் போக வேண்டுமே எனப் பலவாறு மனதுக்குள் புலம்பிக் கொண்டு விருக்கும்போது...

அப் புலம்பகவ மீறி அவள் மனம் கடந்த முப்பது வருடங்களுக்கு முன்னே போனது.

காலைத் துயில் நீத்த விசாலாட்சி, ஒருவித புத்துணரிவடன் காலைக் கடமை முடித்து, அளிறாடத் தொழிலில் ஈடுபட ஆரம்பித்தாள். கணவனின் கடிதம் கொழும்பில் விருந்து கிளிரைக்கு வருமோ? சிலவேளை வரும். மனம் ஜோதிடம் கூறிறியு. வீட்டு முற்றத்து மர நிழல் ஒளிரைப் பார்த்து, நேரம் ஏழு மணியைத் தாண்டிவிட்டதை உணர்ந்து கொண்டாள். பரபரப்புடன் மகள் ராதிகாவை எழுப்பி, படகாலைக்கு அனுப்பத் துறிதப்படுத்தினாள். அப்போது செக்கினி மனிக் கத்தம் கேட்கவே, தபாற்காரள்... கடிதம் வந்திருக்கு... எனக் கத்தியவன்னாம் வீட்டுக் 'கேற்றை நோக்கி ஒடினாள் ராதிகா.

தபாற்காரளிடம் விருந்து கடிதம் ஒளிரைப் பெற்றுக் கொண்டு வந்த ராதிகா,

"அப்பா கடிதம் போட்டிருக்கிறார்" எனிறு தாயிடம் கொத்தாள். கடிதத்தைக் கணக்கில் ஒற்றிவிட்டு, மாரிபுச் சட்டைக்குள் வைத்தாள். விதைக் கவனித்த ராதிகா...

"அம்மா, என்ன எழுதி விருக்கிகள்கு பாருஷிகளேன் அம்மா..." என அடம்பிடித்த எட்டு வயதுக் கிழுமியான ராதிகாவைச் சமாளிப்பதற்காக,

"ந் முதலில் பள்ளிக்குப் போக ஆயத்தமானு" என அதட்டி பாடகாலைக்கு அனுப்பி வைத்தாள்.

விசாலாட்சி தமிழ் வானிக்கை கற்றுக் கொள்ளும் அளவுக்கு, அவள் வாழுந்த அந்தக் காலை குழுநிலை கிடம் கொடுக்க விரும்புவதை விடுபற்றி ராதிகாவுக்கு ஒளிருமே தெரியாது.

அளிரு காலையில் கிடைத்த கடிததை மாலைவகர வானிக்காமல் விருந்தது விசாலாட்சிக்கு பெருவேதனயாக விருந்தது. மாலையில் பக்கத்து வீட்டு மாயி வேகலயால்

வரும்வரை காத்திருந்து, மாவையானதும் ராதிகாவுடன் ஸ்து சென்றாள். மாமியின் கணவரிதான் 'வாருஸ்கோ' என வரவேற்றார்.

"அவ தங்கச்சி யீட்டை போயிட்டா... என்ன விசயம் கோவலுஸ்கோ" என வற்புறுத்தினார். தனது கணவளின் கடிதத்தை சிளிளொரு ஆணிடம் காட்ட விரும்பாத விசாலாட்சி தயங்கி நின்றாள்.

கடிதம் ஏதாவது வாசிக்க வேண்டுமா... தாருஸ்கள்" என அவரே கேட்டார். கடிதத்தில் உள்ளதை அறியும் ஆவலுஸ்கோ கடிதத்தைக் கொடுத்தாள்.

அனிடுக் கண்மனி விசாலம்!

என விழித்து வாசித்தது... அவனுக்கு நெண்டிய 'சருக்' என்றது. 'அந்த மாமா' தனினை விளித்துக் கூப்பிடுவது போன்ற உணர்வினைப் பெற்றாள். அவர் வாசித்ததொனியும், பாரிவையும் அப்படி கிருந்ததுதான் காரணம். மாமா நம்பிக்கைக்குத் துரோகம் செய்யாமல் உள்ளதை உள்ளபடியே வாசித்துக் காட்டினார். விசாலாட்சியும், ராதிகாவும் அவரிடம் வடை பெற்றனர்.

வழி நெடுக... ராதகாவின் சிறு மனதிலே ஏதேதோ சிந்தனைகள். அம்மாவுக்கும் அந்த மாமிக்கும் ஒரே வயது போவத்தான் கிருக்கு. மாமி வாசிக்கிறா. அம்மா என் வாசிக்கிறா கிடைவ... என அவை பாய்ந்த அவளது மனதில் ஒரு சூழிய ஏற்பட்டது. தாயையே கேட்டாள். விசாலாட்சியின் கண்களில் கிருந்து கண்ணர் வடிந்தது.

"ஏனம்மா அழுவிரிர்கள்? நாளி என்ன கேட்டுவிட்டேன்? அழாதேயுஸ்கோ அம்மா!..."

"கிடைவ... கண்ண... என் ராசாந்தி... உனது கேள்வி என்னை, ... என் தவற்றை உணரக் கூடியதது. என் குரூக் ராதிகா! நாளி பள்ளிக்குப் போகவிடுவை. அ... ஆ... படிக்கேல்வ. படிக்கக் கடிய வசதியும் எஸ்கருக்கு அப்போது கிடைவ...."

தனது நாயாரி கடிதத்தை வாசிக்க மற்றவரிகளின் உதவியை நாடுவதை என்னிக் கவுகவிப்பட்டாள் ராதிகா. அம்மா மாதிரி நாளி வரக் கூடாது.

தான் படித்துப் பொரியவளாக வந்து, அம்மாவுக்குப் பெருமை தேடிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவளிய உறுதியாக, பள்ளியில் முதல் மாணவியாகி, பங்கலைக் கழகம் சென்று, தமிழ் மொழியில் தாய் பட்ட வேதனைகளை அஸுபவத்தில் கண்ட ராதிகா, தமிழ் மொழியைச் சிறப்புப் பாடமாகப் பயின்று, 'மொழியியலை' ஆய்வுக்குரிய பாடமாக எடுத்து, எம்.ஏ. பட்டம் பெற்றாள்.

காலங்கள் ஒடிக் கொண்டிருந்தன. ராதிகாவுக்குத் திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கும் தாயாகிவிட்டாள்.

நாட்டிலே... வீட்டிலே கொடுரக் காற்று வீசுவது போக் விபுதலைப் போராட்டம் வெடித்தது. பாடசாலைகள், பங்கலைக் கழகங்கள் போன்ற நிறுவனங்கள் முறைப்படி சியங்காமல் நிற்கும் குழுநிலைகளும் ஏற்பட்டன. போராட்டம் டக்கிரம் கடையவே தனது தொழிலை, சேவையை தொடரிந்து நடத்த முடியாத ராதிகா, ஜூரிமன் வருவதற்கான ஒழுங்குகளைச் செய்தாள்.

அம்மாவையும், அப்பாவையும் நனியே ஓரிக் கிட்டு வரும் போது..... ராதிகா! ராதிகா! எனத் தாய் மனம் கலங்கியதை நினைந்து..... 'அம்மா, அம்மா' என அவளது வாய் முறைமுறுத்த போது.... 'அம்மா, அம்மா' என்று கட்ட நிறுமான குரலினால், பழைய நினைவுகள் கலவந்தன. நரிமதா பாடசாலையில் திருந்து வந்து விட்டாள்.

எய்வளவு கண்டங்கள் மத்தியில் படித்து, தாய் மொழியைக் கற்று, அதிலேயும் ஆய்வு செய்த எனக்கு திருவா பிரதிபவன்? சிப்படியான குழுநிலையில் சிஸ்கே நாள் வாழ முடியாது. அதே நேரம் திந்த மொழியை ஒரளவுக்குப் படித்தாலும் அது பூரண மொழி அறிவைத் தராது. மற்றவரிகளின் உதவியை நாட வேண்டிய நிலை திருக்கும். எல்லாமே அந்தியமாக திருக்கும். எனது மகள் எங்களுக்கு உதவியாக வருவாள் என்பதும் தெரியும். ஆனால் எனது அம்மா வாழ்ந்த அள்ளுறை படிப்பறிவற்ற சமுதாயத்தைப் போல, சிரிக்கையை விட்டிருான யுகத்திலே, பெண் விடுதலை வளரிச்சிக் கால கட்டத்திலே.... படிக்காத பெண்போக் கிஸ்து வாழ நாள் தயாராக தியலை... என்று மனதுக்குள்ளே பவவாறு எண்ணியவளாக, தாயகும் திரும்பி விட வேண்டும் என்ற முடிவுடன் மனவொலங்களுக்கு முறியுப் புள்ளி வைத்து விட்டாள்.

வேகவயிக் கிருந்து வீடு திரும்பிய கணவதுக்கு நள் கருத்துக்களைக் கூறி, நாஸ்கள் விவரிக்கக்குப் போவோம் எனக் கெத்துவிக் கேட்டாள்.

மகனவியின் மன மாற்ற, தத்தையும், அதற்கான காரணத்தையும் படித்தவனான ரமேஷ்னால் கூவித்து விளங்கிக் கொள்ள அதிக நேரம் எடுக்கவியல்.

“ஏது என்ன சிப்படி? நீ... குழுமப் கிருக்கிறாய். திட்டிரன கருக்குப் போனால் எங்கள் கடன்களை யார் அடைப்பது? அங்கும் நாட்டுப் பிரச்சினை அப்படி சிப்படி கிருக்கிறது. அங்கு போய் என்ன செய்வது?”

“.... நீங்... சிகாக்வதும் சரிதான். கடனும் கட்டி முடிக்க வேண்டும். ஆனால் நாட்டுப் பிரச்சினை என்று சொல்லி நான் சிஸ்து மனப்போராட்டத்துடன் வாழ ஒரு மாதிரியாக கிருக்கிறது. ரமேஷ் பிரைவி நீங்கள் சிஸ்து சிரக்கு மூன்று வருடங்கள் கிருந்து விட்டு வாங்கோ, டாக்களைப் பிரிந்து என்னால் சந்தோகமாக வாழ முடியாது. சிஸ்கேயும் நிம்மதியாக வாழ மாட்டேன். அங்கு சந்தோகம் கிழவாயிட்டாலும் ஒரு நிம்மதி. ஆந்த திருப்பதி. சிஸ்து அதன் கவுக்களே கிழ்கல். நானும் பிரிகளையும் கருக்குப் போக ஒழுங்கு செய்யுங்கோ...” என்று அன்புடன் பக்கித்தாள்.

மகனவியின் ஆதங்கத்தை மறுக்க முடியாமல் தவித்த ரமேஷ், மகனவிகையையும் மக்களையும் கருப்புவதற்கான முயற்சியில் கிறங்கினான்.

குறிப்பிட்ட நாலூம் வரவே, மகனவிகையையும் மழுவையையும் பிராஸ்போட் விமான நிலையத்தில் பிரியும் துக்கரமான காட்சி நடந்தது. ரமேஷ் அவர்களை விமானத்தில் ஏற்று விட்டு, “தள்ளுமானாம் கும்பிரமாகப் பறந்து செல்கிறது” என மகனவிகை என்னிப் பெருகைப் பட்ட போதும் அவன் கண்களிலிருந்து கண்ணர்த் துளிகள் உருக்கடோடன்.

S.S. துரை எழுதும்

தொடரும் பயணம்

கிரவு பதினெட்டாரு மனிக்கு மேல் ஓதோட்டத் வேலை முடிந்து
தனது வீட்டுக்குச் செல்ல கைக்கிளை ஒட்டிக் கொள்ளு,
முக்கைம் தெருவழியே....

கொட்டும் பனியில்
குளிரிலும் கூட
வீட்டின் வறுமை தீர
விவளி கைக்கிள் ஒட்டுவிறாளி
ஸழ நாட்டில் கள்ளட நடக்க
நாங்கள் காலை எதிரிரோக்க
வறுமையிலும் பினியிலும் வாட
விவக்ஞக்கிடையில் அந்திய நாட்டில்
கொட்டும் பனியில் குளிரிலும் கூட
விவளி தாள் வாழ
கைக்கிள் ஒட்டுவிறாளி

கவிதைபொள்ளை முனுமுனுத்தபடி சென்று கொண்டிருந்த
ரவியை, திமிரன முகமூடி அனிந்த முகம் தெரியாத
பத்துப் பேர் வழி மறிக்க....

முதனில் நாளிக்கோ என நினைத்து விவளி பயப்பட....

கைக்கிளை ஒரிசி ஒரி உதைவிட்ட ஒருவளி,
“என்னடா பெரிய உள்ளுமைகளை எழுதுறிச்கி. எ¹
ஸ்க்களைப்பற்றி எழுதுறவங்கடை நிவைமை அறிந்தும்
எழுதுவிறாயே... நாங்கள் எப்படியும் நடப்போம்.
அதைக் கேட்க நிலக யாரடா ராஸ்கய்ஸ...”

வாய்க்கு வந்தபடி கூடாத வாரித்தைகளில் திட்டி தாக்க,
கிரன்று மூளை அடிகள் தளிளி விழுந்த ரவி தடுமொறியபடி
எழுந்தபோது,

“நங்கள் பொரிய காந்திய வாதிகளா” என்றபடி சிலரெனாருவன் சேல கொவகரப் பிடித்து இழுத்தான்.

“எந்தக் கையடா எங்க ஆட்களைப்பற்றி தப்பா எழுதியது?” என்று ஒருவன் ரவியின் வகு கையை மறுக்கியிபடி,

“அந்த கிரும்பை ஏட்டா” என்று கூறினார்.

கொஞ்ச நேரத்தில் அவனுடைய விருக்கள்... உண்மைகளை மகிகள் மத்தியில் எடுத்துக்கொண்ட அந்த விருக்கள் நகங்கி, கிரத்தத்தில் காரந்து பயங்கரமாகியது.

ஏதோ ஒரு வாகனம் வரும் கந்தம் கேட்டு அந்த ஒருவன்கள் மறைந்தன.

ரவி முங்கைம் மருத்துவ மனையில் கிருக்கும் செய்தி அறிந்து, அவனது உயிர்த் தோழன் செல்வன் போன்போது, ரவி கட்டியில் சிடந்தான்.

உடல் எங்கும் கிரத்தக் காயங்கள். அதாவது அவனுடைய எழுத்துகளுக்கு கிடைத்த பரிசுகள். கள்ளீர் திரையிட்டது.

“கப்பவும் மொட்டைக் கடிதங்கள் வரும்போது சொன்னேன் எழுதுவதை நிறுத்தி விடு என்று. கேட்டால் தானே?”

வறங்கட உதடுகளில் உயிழுநர் ஒடிப் பிரிய ரவி ஏதோ முறையுடைத்தான்.

செல்வன் அவன் முகத்தருகே குனிந்தபோது,

“எல்லாரும் அவங்களுக்குப் பயந்து மௌனமாக கிருந்தால் யார்தான் அநியாயம்களை மகிகள் மத்தியில் எடுத்துக் காட்டுவது... செல்வா நான் கிறுந்தாலும் என் எழுத்துப் பணியை நீ தொடர வேண்டும். செய்வாயா? ..”

கீந்நேரத்திலும் கியவனவு உறுதியான வாரித்தெகளா? செல்வனின் நரம்புகள் எல்லாம் நிவரித்தன.

“செய்வேன்... ”

ரவியின் களையிட ஒனி படர, களையெழும் மீறி ஒரு வெளிச்சம் தெரிந்தது.

“செல்வா, ஒரு கவிதை சொல்லுகிறேன். அதை எழுதி மாத சல்லிக்கக்கு அனுப்புறியா? ”

“சொல்லு ரவி...”

எறுபட்ட எனி சமுதாயமே
கிரஸ்விப்போம் உளி விடிவுக்காக
உள்ளமகளை எழுத வித்தனை எறுபகளை
எனி உடம்பிய ஏற்றி விட்டாரிகளே
எனி நிலைகள்டு தயக்கம் வேண்டாம்
பொய்க்கம் தோய்க்காமல் உள்ளம
கொள்ளு பேனாவை எடுத்து எழுதிது
பணியைத் தொடருங்கள் தோழரிகளே.

கவிதையைக் கூறி முடித்தான். மூச்ச வாஸ்கியது. செல்வனி ஆதரவாக ரவியின் கரத்தைப் பற்றினான். விரு கரஸ்களும் கிணைய ரவியின் கரம் உணர்விழுந்தது.

ஈரவனின்.....

மனித சுவடுகள்



தொகைபேசி மனியடித்துக் கொண்டிருந்தது. கோபியும் அவனுடைய மனளை மதியும் நித்திகரயில் திடுக்கிட்டு கள்விழித்த கோபி விரவிபோளி ரிள்வரை எடுத்தாள்.

"ஹவோ... ஆ... அப்படியா... சளி போவோம்..." எனிறு சொல்லிவிட்டு ரிள்வரை கட்டு வைத்தாள். உறுக்கத்திலிருந்த மதியை எழுப்பினாள்.

'எழும்பி வெளிக்கிடும். கந்தசாமி அள்ளுள்ளரை வீட்டை போகவேணும். ரது போளி எடுத்தவள்.... கந்தசாமியினரை தாயையும், தகப்பனையும் சுட்டுப்போட்டாஸிகளாம்... பாவம் கந்தசாமி....'

கோபியும் மனளை மதியும் ரதுவிளி வீட்டுக்குப் போளாரிகள். அங்கே ரதுவிளி மனளை நிரோஷா அழுதுகொள்ளிட்டிருந்தாள். கந்தசாமியின் பெற்றோரி நிரோஷாவின் சினினாம்மாவும், சித்தப்பாவும் ஆதும்.

'ரது, கந்தசாமி வீட்டை போக கெதியாய் வெளிக்கிடு... அவள் பாவம் என்ன செய்யுறானோ, நினைக்கவே வேதனையா இருக்கு.....'

கவலைப்பட்டாளி கோபி.

எல்லோரும் புறப்பட்டுப் போளாரிகள். அங்கே பலர் இருந்தாரிகள். யாவரும் துக்கம் விசாரிக்க வந்தவர்கள். ஆளால் எதிரிபார்த்ததுக்கு மாறாக, எல்லோரும் குடியும் குடித்தனமாகக் காட்சியளித்தாரிகள். கந்தசாமி ஒரு கையில் பியரி போத்தலுடனும், மறுகையில் வறுத்த கறியுடனும் நின்றார். அதைப் பார்த்த நிரோஷா விமியிவிமியி அழுதாள். 'கந்தசாமி அள்ளுள்ளக்கு என்ன நடந்தது....' எனக் கேட்டவள் மயங்கி விழுந்துவிட்டாள்.

'கந்தசாமி, உள்க்கு என்ன நடந்தது... ஏன் கிப்படி குடிசை அழிகிறாய்... திதுகளைப் பாக்கவா கிஸக்க வந்தனாஸிகள்...?'

கத்தினாளி கோபி.

'கோபி, அது கிழவையடா... என்கர நிலகமயள் உஸ்களுக்குப் புரியாது. சொள்ளாலும் விளம்காது. கியக்கத்துக்காக எவ்வளவு பாடுபட்டளி... ஆளால் அதே

மியக்கம் என்கர அம்மாவையும், அப்பாவையும் கட்டுப் போட்டுது. தினம் தினம் நிம்மதி விவலாமல், சந்தோகம் விவலாமல் கிருந்தவர்களை கட்டுப் போட்டாஸ்கள். அந்த சந்தோகத்திலைதாள் குடிக்கிறன்... என்கர அம்மாவும், அப்பாவும் விவியாவது சந்தோசமாய் கிருக்கட்டும்...'

புலம்பினாளி கந்தசாமி.

'கந்தசாமி உள்கர நிலகம எஸ்களுக்கு தெரியாதா என்ன கிருந்தாலும் எவ்வாய் முடிந்துவிட்டது. சினி நடக்கப் போவதை நினைச்சுப் பாரடா...' ஆறுதலூ சொள்ளாளி ரது..

ரது, சினி என்ன நடக்கப் போகுது? மனிசனுக்கு சந்தோகம் பாதி தூக்கம் பாதி. கவலையை மறக்கத்தானே குடிக்கிறன். விஸ்க பாரடா... தீது பியரி... தீதுதாள்டா விஸ்கி... தெரியுமோடா?'.

விப்படியே புலம்பினாளி கந்தசாமி.

'கந்தசாமி அண்ணா, சாப்பிடுவோம் வாருஸ்கோ...'

'சாப்பாடா... எனக்கு எதுக்கு... கவலையை மறக்க ஏதாலும் கிருந்தால் குடுஸ்கோ' என்ற கந்தசாமி அப்படியே படுத்துத் துவகிவிட்டாள்.

மயக்கம் போட்டு விழுந்த நிரோஷாவைத் தட்டி எழுப்பினார்கள்.

காலையில் எழுந்த கந்தசாமி ஆச்சரியத்தில் அங்குமிஸ்தும் பாரித்தாள். வெறும் பியரி போத்தல்களும், விஸ்கிப் போத்தல்களும் கிருப்பதைக் கண்டாள். உள்ளே போளாளி. அங்கே ரது, மகளவி நிரோஷா, கோபி, மகளவி மதி ஆவியோரி கிருப்பதைக் கண்டு, வெட்சி, வெளியே போய் குதிரையில் அமரிந்து சிந்தனையில் ஆழுந்தாள்.

'கந்தசாமி அண்ணா, கோபி குடியுஸ்கோ'

'கந்தசாமி... என்ன குடியில் புலம்பவா? எதிலேயும் ஒரு நிதானம் வேணும். விவலாட்டி யாருமே மநிக்க மாட்டாஸ்கள். என்ன நடந்தது நேற்று?' கேள்வி மேல் கேள்வி கேட்டாளி கோபி.

'கோபி பாத்தியாடா, என்கர அப்பா அம்மாவை

சித்திரவதை செய்து கொள்ளு போட்டாங்கள். நான் அப்பக் மட்டுமில்லை சிஸ்கையும் வந்த நாளிலை கிருந்து சியக்கத்துக்காக மாடாய் உழைச்சள். அப்பிடி கிருந்தும்... என்னடா இது? எதுவுமே விளங்கேலை... என்ன நடக்கும் என்றும் தெரியேலை... சிரி என்ன நடந்தாலும் எனக்கெள்ளடா? யார் கிருக்கிறார்கள்...?' என்று விக்கினாள் கந்தாயி.

'ஆனால் தீதனை துளிபங்களுக்கு மத்தியில் எவ்வாச சளங்களும் வாழுகிறார்கள் என்றால் எவ்வோரும் சந்தோசம் விவரமாத்தானே வாழுகிறார்கள். யார்தான் சந்தோசமாக வாழுகிறார்கள்? நிம்மதி சௌறி வெறுப்பு வாழ்க்கை வாழுவதிலும் என்கூர அம்மாவும் அப்பாவும் கிறந்தது ஒரு பக்கம் சந்தோசம். என்னடாலும் கொலைகாரர்களால்... சிமையே கண்ணக் குத்திட்டுது.

உணர்ச்சி வேகத்தில் தினாறினாள் கந்தாயி.

'கந்தாயி அன்னா, தீதனையும் தெரிந்துதானே சியக்கத்துக்கு உதவி செய்து உத்துழைப்பும் கொடுத்தவர்கள்...'

கேட்க விரும்பாத வினாவைக் கேட்டாள் மதி.

'எவ்வா மனிக்கட்டுகளும் ஒவ்வொரு நேரங்களைக் காட்டுவிருந்தன. அவற்றின் குறிக்கோள் நேரத்தைக் காட்டுவதே. எதை சரியான நேரம் காட்டுத் தீர்க்க செய்கிறோமோ, அவற்றின் பாரிக்கைதானே சரியானவையாகத் தெரியும். அப்படித்தான் நானும் தெரிவு செய்தேன். சிங்கு அவர்களுக்காக பல உதவிகளும் செய்தேன். பிரச்சாரங்கள் செய்தும், நிதி கேகரிந்தும் உத்துழைப்புக் கொடுத்தேன். ஆனால் விப்ப... ?'

'ரது, சினிமேலும் விவரிகளுக்கு உதவி செய்ய விருப்பம் வில்லை. மகிக்களைப் பாதுகாக்க போராட்டங்களை எடுத்த விவரிகள் சியங்கும் தப்பான வழிகளை எப்படியும் மாற்றியே ஆக வேண்டும். தொடர்ந்தும் விவரிகள் விப்படியே அழிவுகளைச் செய்து கொண்டு போனால் என் தாம் தந்தையரைப் போல எதிதனயோ உயிர்கள் அழிந்து கொண்ட போகப் போகுது....'

துழுறினாள் கந்தாயி.

'கந்தசாமி, துக்கம் கொண்டாடத்தான் சிஸ்க வந்தமே தவிர யாகரப்பற்றியும் கேட்பதற்கு வரவிய்கை' என கோபி கூறினாள்.

'கோபி, துக்கம் எனபது வெளிநாட்கைப் பொறுத்தனவில் காதாரனம். உறவு என்று சொல்ல, சொந்தம் என்று சொல்ல, கொண்டாட, நம் தாய் நாட்டித்தானே முடியும். ஈழத்தில் சிலவாத துக்கமும், சூயரமுமா சிஸ்கே. சிலவே சிலவை. சிஸ்கே பகட்டு வாழ்க்கைதானே வாழ்விடுமா. சிஸ்க சிப்படி வாழுவின்ற எஸ்களுக்கு எப்படி அந்த சூயரமான வாழ்வு தெரியப் போகுது? கூழும் கழுசியும் குடித்துவிட்டு தட்டாந் தகரயிகை படுக்கிற எம் மன்னிளி சக்மேது? பயகரக் குடித்துவிட்டு முக்கு முட்டச் சாப்பிட்டுவட்டு கட்டித் தெரியிவ சைம நாட்டில் துக்கம் ஏது? சிந்தித்தால் வெட்கக்கேடு...'

'கோபி, எம்கு விடுதலை கிடைக்க வேண்டும். மக்கள் மூலமாகக் கிடைக்க வேண்டும். சுதந்திரம் மக்களுக்காக... பதவிக்காகவோ தலைவரிகளுக்காகவோ சிலவை. சுதந்திர பூரியில் ஒயிவாரு மக்களும் வாழ வேண்டும் என்றால் மக்கள் சிலவாத நாடு யாருக்கு வேண்டும் என்ற நிலைமைகளை உருவாக்காமல் கியக்கும் ஒந்துகழப்புக் கொடுக்க வேண்டும். சின்று ஒற்றுமை சின்றுமையால் ஏற்படும் கொலைகள், கொலை வெறியினால் ஏற்படும் சந்தர்ப்பவாதகி கொலைகள் ஈழத்தை ஈடுகாடாக மாற்றியிட்டன. சித்தனை துள்பங்கள் சூயரஸ்களுக்கு மத்தியில் வாழுவின்ற மக்கள் உயிருக்கு உத்தரவாதம் சிலவாத நிலையில்..... சிது என்கு போய் முடியுமோ ?'

'விவரிகளுடைய கராஜ்கஸ்களும், அட்ருமியஸ்களும் மேலும் தொடருமாயின் ஈழத்தில் மனித உயிரிகள் வாழாது. ஒனால் விவரிகளின் கொலைகளுக்கு ஒத்தாரமாக ஈழத்து மன்னில் எளுசப் போவது மனித சுவடுகள் மட்டுந்தான். சிது உள்ளமை....'

உணரிச்சிவசப்பட்டுப் பேசினாள் கந்தசாமி.

'நா நாஸ்கள் போவிட்டு வாறும். என்னவோ நடக்கிறதை வெட்கிகை பாரித்துவிட்டு விமரிசிப்போம். தமிழ்ச் சின்று சொல்வடா... தலையிழுத்தை வெளிறு பாரடா...'

புறப்பட்டாரிகள் கனைவரும்.

ஈன்றி காந்தி எழுதும்...

இரவுக்கு ஒரு நிலை



கூடும்

விரு பத்து மணி கிருக்கும். நிதிதிராக்குச் சென்ற கரேள்... அஸ்தும் கிஸ்தும் புரண்டு புரண்டு படுக்கையில் படுத்திருந்தும் நிதிதிர வராமம் ரேடியோவைப் போட்டாள். அவனை மேலும் துளிபத்தில் குழுத்தியது அந்தப் பாடல். 'அவள் பறந்து போனாளே' என்ற பாடல். அதில் கிடையில் ஒரு குரு குருவுகள்... அவள் காதனியின் பெயரி சந்திரா... அவனை மறுக்க முடியாமல் தவித்தாளி. பகழுய நினைவுகளை நினைத்துக் கலங்கினாளி. அவனுடைய காதலுக்காக ஏஸ்விய அந்த நாட்களை நினைத்து வேதனப்பட்டாளி.

சந்திரா... வேறு யாருமால். கரேளினி மாமாவினி விரள்டாவது மகளி. எக்வோருடைய வாழுக்கையிலும் உறவுகள் வளரிவதில்லை. வளரிக்கப்படுவின்றன. சந்திரா வயது வரத் தொடர்ச்சிய நேரத்தில், அந்தக் கட்டுக்கட்டுச்சாத பருவ எவ்வையில் அளிப்பெயும், பாத்திரத்திலும் கரேளிடம் காட்டினாள். காதல் என்னும் கடவில் கிருவிய வாழுக்கை எனும் கரையை அடையும் அறிப்மான ஆகைக்கு விதி பாதையை வகுத்துவிட்டது.

வழி தெரியாமல் தந்தளித்த அந்த கிளம் உள்ளிச்சுகளினி வயதோ அறிப்மானது. அந்தக் காதல் உள்ளிச்சுகளினி ஆழமான மனக்களை யாருக்குத்தாளி காட்ட முடியும்? சொல்ல முடியும். கிருவரும் பாடகாலை நாட்களில் சந்தித்தாரிகள். காதல் வளரிந்தது.

விதி செய்த பாவமோ எள்ளவோ கிருவரும் பல கைகளை கூரத்தில் பிரிந்து வாழ வேண்டிய குழுநிலை ஏற்பட்டது. கிருவருக்கு கிடையே அந்திப்பு ஏதும் கிழலாமல் சில காலம் வெறுமனே கழிந்தன.

நாட்டில் சுகம்பாவிதங்கள் ஏற்படத் தொடர்ச்சியின்... அதில் ஏடு வாசக்களை கிழந்த கரேளி, தனி தாய் கோதரங்களுடன் மாமாவினுடைய வீட்டுக்குச் சென்றாள். கரேளன் கண்ட சந்திரா, நிலக்கைக் கண்ட கயிலையைப் போல அடைந்த சந்தோசத்திற்கு அளவே கிழவை.

நாட்டில் பிரச்சனைகள் கூடிக் கொள்கே சென்றன. எதுவுமே செய்ய முடியாத குழுநிலை. அதனால் ஜூரிமனிக்குச் செல்வ விரும்பினாளி கரேளி. கோதரன் ரவிக்கையும் கூட்டிப் போக முடிவு செய்தாளி. வெளிநாட்டில் வசிக்கும் கோபியின் உதவியுடன் ஜூரிமனி செல்ல

ஆயந்தமாளாளி.

ஒருபக்கம் தாய், ஒருபக்கம் சந்திரா, ஒருபக்கம் நாட்டுச் சூழ்நிலை - விததனங்களும் மத்திய செவரத்தினாம் மாமாவிடம் போய் விரண்டு வருடத்தாய் சந்திராவைக் கூப்பிடுவதாகக் கூறியிட்டுப் புறப்பட்டாளி. சந்திராவின் அழுகைக்கும் பெற்ற தாயின் கவலைக்கும் மத்தியில் தமிழரவியுடன் கொழும்புக்குப் புறப்பட்டாளி கரேளி.

யாழிப்பானத்தில் இருந்து பவனிதமான மிரட்டங்களுக்கு கிடையே கொழும்பை அடைந்த கரேளி, முதல் வேலையாக சந்திராவுக்கு கடிதம் எழுதினாளி.

ஜேரிமளியில்.....

இந்து வருடங்களில் பிளி கோபியைக் கண்ட கரேளுக்கும் ரவிக்கும் ஒரே சந்தோசம்.

ஒனாய் சந்திரா ஜேரிமளிக்கு வரும் நாளே உள்ளெயான சந்தோசம் என மனதிற்குள் கூறிக் கொண்டாளி கரேளி.

மாதங்கள் சில கொண்டு.

கடிதங்கள் கட்டுக் கட்டாக கரேளின் அழுமாரியை அலங்கரித்தன. அளிப்பும் பாசத்தையும் எழுத்துகளாகவி, கடிதங்கள் மூலமாக காதலை வளர்த்தனர். வேலை அழுமதி கிடைத்ததும் வேலை செய்யத் தொடர்ச்சினாளி. கஷ்டப்பட்டு வேலை கெய்தாளி. பணம் சம்பாதித்தாளி. சந்திராவுக்கு என்ன விருப்பமோ எவ்வாம் கெய்தாளி. அவள் மனைவி ஆகாவிட்டாலும், கேட்டு எழுநியது எவ்வாம் வாஸ்கி அழுப்பினாளி.

இரு வருடங்களுக்கு மேல் கழிந்தது.

கரேளின் வாழ்வில் புயல் வீசத் தொடர்ச்சியது. சந்திராவும் தகப்பாலும் கொழும்பு வந்திருந்தார்கள். கரேளுக்கு பெண் கொடுக்க விரும்பாத மாமா, சந்திராவை வேறு ஒருவஜுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளதாகச் சொன்னார்.

எல்வோரும் கதிர்ச்சி அடைந்தனர்.

கரேளி கொழும்புக்கு ரெவிபோளி எடுத்து மாமாவுடன் கதைத்தாளி. அவரின் மனம் விளக்கியில்லை. சந்திரா கூட

ஒரு வார்த்தை பேசவியலை.

கிளமுமியில் கிருந்து கடிதம் வரும், வரும் என்று காத்திருந்தாள் கரேள். ஏமாற்றமே என்கியது.

வேலைக்குப் போகவும் மனமியலை. அன்னளி கோபியின் வற்புறுத்தலுக்கு விளங்கி மன்றும் வேலைக்குப் போனாள்.

நீதிரா கவியில் நாட்டிற்கு வந்து, திருமணம் முடிந்த செய்தி கேட்டுக் கண் கவஸ்வினாள். ஆனால் பெண்களை ஏமாற்றிய காலம் போம், என்று பெண்களுக்காக ஆனாள் ஏங்கும் காலமாகி விட்டது.

பெரு மூச்சிகளுந்தாள் கரேள்.

'கரேள், விவரி கிடைவ என்றால் கிளினாருத்தி... என்றாள் கோபி.

'அன்னா, என்னைப் பொறுத்தவரைக்கும் சிரவுக்கு ஒரு நிலவுநாள். கிதுதாளி என் வாழுக்கையும்' என்று சொய்வித நன்களத் தனிகமைப் படுத்திக் கொள்ளாள்..... !

ஓரிமலை

தாஸ்காத் வெப்பத்தால் வெடிக்கிறது எரிமலைகள்
வெடிக்கும்படி தாக்கத்தால் தவிக்கிறது தாய்நாடு
உள்ளமை விடுதலையே உரிமையுடன் கேட்டதனால்
தாய் மன்னே சிவக்கிறது எரிமலைகள் வெடித்ததனால்

இனம் விரத்தம் நுடிக்கிறது தாய்நாட்டின் விடுதலைக்கு
பெற்றவளோ நுடிக்கிறாள் தனிப்பின்கள் சீதனத்திற்கு
அம்மகளோ புறப்பட்டாள் தாய்மன்னின் விடுதலைக்கு
தாய்மன்மோ தவிக்கிறது எரிமலைகள் வெடித்ததனால்

எனிரோகுநாள் குரகிகொடுத்தோம் பாட்டாளி விடுதலைக்கு
எனிறுவரை சிடைந்ததில்லை உழைத்துவரும் விவரிகளுக்கு
எனிறுவரும் விடுதலையினா காத்திருந்த மக்களுக்கு
புரட்சியது தோன்றியது பனியளிற எரிமலைகள்குமுறியதால்

சிரீஸ்ரீஸ்ரீவயதிங் தேஸ்விநிற்கும் ஏக்கஸ்கள்
என்னித் தீர்ந்ததில்லை தாயவளின் கற்பனைகள்
சிகாலித் தெரிவதில்லை பாட்டாளி தூக்கஸ்கள்
மன்னிற் கிருந்ததில்லை எனிரோரும் சுதந்திரங்கள்
எனிரோ விடியுமிந்த எரிமலைகள் வெடிப்பதனால்

நா.கதிர்காமநாதன்.
கிராட்டிஸ்கள்

நாம்

பாரி புகழும் தமிழ் வினமாம்
 பசுமையுள்ள நெய்வயல் போகு
 வளமுடனே வாழுக்கையிலே சினிவெறியும் தலையிடுத்து
 நம்நாட்டில் நாம் வாழ முடியாத நிலை கண்டு
 பாரிமுழுதும் உயிரி காக்க பல திக்காய்ப் புறப்பட்டோம்

உவிகங்கும் அகநிகளாய் உயிரிகாக்கத் திண்டாட்டம்
 பவஞாறு மைக்கடந்தும் விட்டவிழிலை சுதந்திரமதாளி
 என்று தருமோ நம் அடிமைத்தனம் - எப்போது
 நம் வீட்டு முறிறத்தில் சந்தோச அரசுக்கைமப்பு.

கிஸது தினம் மாறும் சட்டஸ்கள் டட்டி
 திசை மாறும் நம் மனக்கைகள்
 வீம்பான வீளி வாதங்கள் - நமை
 விடுவிக்கும் நாள் எதுவோ ?

சொந்த நாட்டில் சோகங்கள் - அவை
 சொல்லிட முடியா பாவஸ்கள்
 துளிபங்கள் மட்டும் நம் தொடரிக்கைத்தகளி
 கூடிய வருவது சோதனைகள்
 ஒடி ஒளிந்த பாதை எல்லாம்
 முளிஞாம் புதரும் வருவதென்ன
 பாதி வழி நாம் கடக்கவில்லை
 மீண்டும் பாகவவளம் தெரிவது ஏன் ?

சுதந்திரம் தேடிய நாஸ்கள் - பல
 சுகங்கள் கிழப்பது உள்ளை
 தலையம் புகுந்த நலி நாடும்
 நம் உயிரி குடிக்கத் துடிப்பதும் ஏன் ?
 ஒ.... நம் தலைவிதி மட்டும் திதுதாளா ?!

திருமதி. தவராஜா, விவகாசனி.

பூப்பு

ரண்ணிட்டிக் திரினப்பு
 திதழ் சிவந்த ரோசாப்பு
 கணகள்பு கவிதைப்பு
 காலகள் திரு வாழைப்பு
 கையசைப்பு காவிதப்பு
 கள்ளிகள் கமலப்பு
 எள்ளுப்பு விவரி மூக்கு
 எழுதாத சொல்லுப்பு
 மழுவைப்பு மத்தாப்பு
 பெயரிப்போ புதுப்பு
 விவனது புளினிப்பு
 என்னப்பு எவ்வாமே வண்ணப்பு
 தித்திப்பு திகட்டாத குறும்பு
 சிந்தைக்குள் சிகிகாப்பு விவரி அழுகு
 சினிபத்தினி சேமிப்பு என்
 திதயத்தில் பூரிப்பு

திருமதி. விழுக்த ஸ்வரி திராஜரட்ஜம்

நெருக்க பொறுக்குதிக்கையே?

காலைச் சேவலுக்கு முன்
விளக்குமாற்றுப் பிடியால்
வேவியில் கறையாளி தட்டி
ங்கர எழுப்பும் சினினம்மாக்கா

காளைக்குத் தீவிர வைத்து
கழுத்து மனி கிழுவிறுக்க
ஞகத்தடியில் மாட்டிவிட்டு
வயலுக்குப் புறப்படும் வகினிபுரத்தாரி

அம்மா எனிறு அலரும் மழுவைகள்
பளினி செல்லும் மாணவ கலகலப்பு
விடியல் காலத்தால் விடுப்புக் கேட்டுவரும்
வியாசரிகள் சினிமூம் பல...

எய்வாம் ஒரு காலமாய்
இனித் திரும்பாத சாநித்திரமாய்
வியலும்மட்டும் நினை எனிற போக்கில்
நியும்தாளி நானும்தாளி

நாஸ்கள்தாளி ஒம் நாஸ்கள்தாளி
எஸ்களுக்காக வெளிக்கிட்டோம்
வெட்தத்தோது வீரியமில்லாத எச்சஸ்களாய்
வந்து விழுந்துவிட்டோம் பிச்சைப் பாத்திரமாய்

விழுந்தாலும் மீசையில் மனினில்லவ
நவிந்தாலும் நாம் நாம்தாளி
எமக்கென ஒரு வட்டம்
அதற்குள் நாளி பெரியவளி...?!

- இராஜாந் முஷ்கநிவாஸ் -

தம்பி!

நான் வெளியே சென்று வருகிறேன்.
நீ கதவைப் பூட்டிக் கொண்டிரு!
யார் வந்தாலும் கதவைத் திறக்காதே!
சும்மா சுகம் விசாரிப்பதாக வருவாரிகள்
பின்னர் சுகத்தையே கெடுத்து விடுவாரிகள்.

நீயேன் அறைக்குள்
அடைப்பட்டுக் கிடக்க வேண்டும்?
என்று விடாடஸ்வி உள்க்கும்
கிருக்குது சுதந்திரம் வா விவரியே
என்பாரிகள்.
அவர்கள் என்றுமே யாருடைய
சுதந்திரத்தையும் மதித்ததிட்டவை!
தஸ்களுடைய ஆயுததை விற்பதற்காக

கிப்படியான அடுக்கு வசனங்களை
அள்ளி வீசுக்கிள்ளாரிகள்!
கிவர்கள் வியட்னாயிலிருந்து
சரழீவா வகர யாருடைய
சுதந்திரங்களையும்
விட்டு வைக்காதவர்கள்.
கிவர்கள் கிடையிடையே
ஆயுத ஒழிப்பு ஆயுதக் கட்டுப்பாடு
என்றெழவாம் தஸ்களுடைய
ஷுல்கோக்களுக்குப்
பெயரையும் மாற்றிக்
கூத்தாவாரிகள்.

நீ நம்பி விடாதே தம்பி!
நம்பிய பல தம்பிகள்
விவம்பிக் கொண்டிருக்கின்றாரிகள்!
உள்க்கும் எனக்கும்
புரிந்துணர்வை ஏற்படுத்த

ஞயதம் என்றுமே
வழியாகாது!

தமபி கதவைத் திறக்காதே!
அவர்கள் கடையை விரித்திடுவார்கள்!

மாவனியின் குறிப்புகளினிருந்து...

இப் புத்தகம்
படிப்பாளிகள்
நன்றிகள்.

வெளிவர ஆக்கங்கள் எமது
யாபேருக்கும் எமது

சமைத்து
மனமார்ந்த

கழி யோட்டுகள்

KADAL.

POSTFACH 1425,

4018 LANGENFELD.